

In the Court of the District Munsif, Eraniel

Original Suit No. 77/2023

Date:12.06.2026.

(DW1)- சுசீலா

வாதி தரப்பு குறுக்கு விசாரணை

1. இந்த வழக்கு வாதியால் எதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றால் நாங்கள் கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் பேரில் பெற்ற தொகை அதிகம் என்றும் அதை குறைத்து கேட்டும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். எங்களது வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டியில் சலுகை அரசால் அறிவிக்கப்பட்ட விபரம் தெரியுமா என்றால் தெரியும். மேற்படி சலுகையின் அடிப்படையில் தான் வாதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்றால் சரியல்ல.

2. வாதி எனது வங்கியில் கடன் பெற்ற சமயத்தில் நான் பிரதிவாதி வங்கியில் பணி செய்யவில்லை என்றால் சரியல்ல, 1990 இருந்து வேலை பார்த்து வருகிறேன். வாதியின் வீட்டில் அதிகாரிகள் சென்று பணம் வசூல் செய்யும் விபரம் எனக்கு தெரியும் என்றால் தெரியும். எவ்வளவு ரூபாய் வாதியால் பெற பட்டது என்றும் வாதியால் எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டது என்ற விபரம் எனக்கு தெரியாது என்றால் சரியல்ல, தெரியும். நான் நேரடியாக செல்லாத பட்சத்தியல் எனக்கு மேற்படி விபரம் தெரிய வாய்ப்பில்லை என்றாலும் நான் வழக்கிற்காக பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றாலும் சரியல்ல.

3. எங்கள் வங்கி RBI வங்கி விதிகளுக்கு உட்பட்டு தான் கடன் வசூல் செய்கிறது என்றால் தமிழ்நாடு கூட்டுறவு ஹவுசிங் பேடரேசன் சென்னையில் இருந்து எங்களுக்கு கடன் தருவார்கள் அவர்களின் விதிகள் படி நாங்கள் செயல்படுவோம். மேற்படி பேடரேசன் RBI விதிகளுக்கு கட்டுபடாமல் உள்ளது என்றால் அது பற்றி எனக்கு தெரியாது. எங்களது வங்கி RBI விதிகளை பின்பற்றாமல் கடன் வசூல் செய்கிறது என்றால் சரியல்ல. கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் அ.வ.எண். 39/2003-2024 வழக்கு ஒருதலைபட்சமாக முடிவு செய்யவில்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால் சரியல்ல, அவர் ஒருதலைபட்சமாக ஆக்கப்பட்டுள்ளார்.

4. பி.வா.சா.ஆ.5 ஆவணத்தில் அசல் தொகையாக ரூ. 29731/- என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான், அது தவனை தவறிய அசல் தொகையாகும். மேற்படி ரசீதில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்றால் சரியல்ல. நான் வழக்கிற்காக

பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. நான் எனது எதிருரையில் குறிப்பிட்டுள்ளது உண்மை என்றால் மேற்படி ரசீதில் துலங்கியிருக்கும் என்றால் சரியல்ல. RBI விதிகளின் படி அபராத வட்டி விதிப்பதற்கு எங்கள் வங்கிக்கு உரிமையில்லை என்றால் சரியல்ல. பி.வா.சா.ஆ.5 ஆவணத்தில் முதல் ரசீதில் எவ்வளவு சதவீதத்திற்கு வட்டி போடப்பட்டுள்ளது என்றால் 1.5 சதவீதத்திற்கு போடப்பட்டுள்ளது. எந்த வருடத்திற்கு வட்டி போடப்பட்டுள்ளது என்றால் ரசீதில் மேற்படி விபரம் துலங்காது, அலுவலக கோப்புகளில் உள்ளது.

(ஒப்பம்)

மாவட்ட உரிமையியல் நீதிபதி,

இரணியல்.